1994 மார்ச் 30]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: டாக்டர் வெ. சரோஜா.

டாக்டர் வெ. சரோஜா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொழிற்சாலை அமைக்க இயலாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதை ஒரு பெரிய தொழிற்சாலையாக அமைக்க, அதிக முதலீடும், தொழில் நுட்பமும் தேவைப் படுவதைத் கருத்தில் கொண்டு, இங்கேயே கிடைக்கும் மக்களுடைய தொழில் நுட்பத் திறனைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுசிறு தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு ஆவன செய்யுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. துரை ராமசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செயற்கை வைரத்தைப் பட்டை தீட்டு கின்ற பணிக்கு ஏற்கனவே நாம் மகளிர் திட்டங்களிலே இருந்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து நாம் பல்வேறு இடங்களிலே அதை ஊக்குவித்து வருகிறோம். அதேபோல, ஊராட்சி ஒன்றியங்களிலும் அந்தத் திட்டத்தை இன்று செயல்படுத்தி வருகிறார்கள். அதைப்பற்றி ஏற்கனவே நேற்று விரிவாக, தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். தொழிற்சாலை அமைப்பது என்பது இந்தத் தொழிலைப் பொறுத்தவரை, இதற்கு மிக அதிகமான மின்சாரம் தேவைப் படுகிறது. இந்த ஒரு இண்டஸ்ட்ரிக்கு தேவையான மின்சாரத்தை வைத்து நாம் பல்வேறு ஸ்மால் இண்டஸ்ட்ரிகளை ஆரம்பித்து அவைகளை நடத்த முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது. இரண்டாவது இறக்குமதி செய்கின்ற கற்களுடைய விலை இதைவிடக் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலே இம் மாதிரியான தொழிலை ஏற்கனவே ஆரம்பித்திருப்பவர்களே நடத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே, தொழிற்சாலை அமைப்பது இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10-25

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 150, திருமதி ஏ.எஸ். பொன்னம்மாள், இருக்கையில் இல்லை, அவருக்குப் பதிலாக டாக்டர் மு. காளிராஜன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்.

150—

நிலக்கோட்டை தொகுதியில் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தல்.

*17460—திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள்: மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடை யளிப்பாரா—

நிலக்கோட்டை தொகுதியில் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி எந்நிலையில் உள்ளது ?

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி, தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

திண்டுக்கல் அண்ணா மாவட்டம் நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி கிராமத்தில் அமைக்கப்படவிருக்கும் தொழில் வளர்ச்சி மையத்திற்குச் சுமார் 399.19 ஏக்கர் பட்டா நிலங்களையும், 14.15 ஏக்கர் புறம்போக்கு நிலங்களையும் மொத்தம் சுமார், 413.34 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசால் அனுமதி வழங்கப்பட்டு, ''தமிழ்நாடு தொழில் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம்'' துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நில எடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 4 உட்பிரிவு (1) மற்றும் 6, 7 ஆகியவைகளின் கீழ் வெளியிடப்படவேண்டிய அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு விட்டன. நில மதிப்பு ஆணை வழங்கப்படும் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கைகள் அன்றி, இந்த நிலங்களை நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் மாநில அரசால் 23—7—1993இல் அனுமதி வழங்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் மு. காளிராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிலக்கோட்டை தொகுதியில் தொழிற்பேட்டைக்கு என்று எவ்வளவு நிலம் தற்போது கையகப்படுத்தியிருக்கிறார்கள்? என்னென்ன தொழில்கள் தொடங்கப்பட இருக்கின்றன என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ம. சின்னசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மொத்தம் இருக்கிற 413.34 ஏக்கர் நிலத்தில் தற்போது 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. வாரம் சுமார் 50 ஏக்கர் நிலம் என்ற அளவில் கிரயம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவொரு அக்ரோ பேஸ்ட் இன்டஸ்ட்ரீஸ் போடுவதற்காக இந்தத் தொழிற் பேட்டையைத் தமிழ்நாடு அரசு, ''தமிழ்நாடு தொழில் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின்'' மூலம் அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்குத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதிலே, இந்தத் தொழிற் பேட்டையில் ஃபுட் ப்ராசசிங் அக்ரோ ப்ராடக்ட்ஸ் தொழில் களும் அமைக்க வசதிகள் கொண்ட மையத்தை ஏற்படுத்த அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், இந்தப் பகுதி யினுடைய தட்ப வெப்ப நிலை நீர் வளம் இவற்றைக் கருத்திற் கொண்டு ஒரு பயோ டெக்னாலஜி பார்க் அமைப் பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண். 151—திரு. ரவிச்சந்திரன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர்: